



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 38]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 18, 2019  
Purattasi 1, Vikari, Thiruvalluvar Aandu-2050

## Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	<i>Pages.</i>
HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT	
Amendment to the Tamil Nadu Prohibition Act .. .. .	118
REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT	
Requirement of Aadhaar for the Members of the Chief Minister's Uzhavar Pathukappu Thittam .. .. .	118-119
<b>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை</b>	
[வருவாய் நிருவாகம்-ஆட்சி எல்லை - கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி வருவாய் வட்டத்தைப் பிரித்து ஆணைமலையை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது] .. .. .	119-149

**NOTIFICATIONS BY GOVERNMENT**

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

**Amendment to the Tamil Nadu Prohibition Act.**

*[G.O. Ms. No. 29, Home, Prohibition and Excise (III), 3rd September 2019, ஆவணி 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]*

No. II(1)/HOPE/15/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No.II(1)/PE/239(d)/81, published at page 2 of Part II—Section 1 of the *Tamil Nadu Government Gazette* Extraordinary, dated the 1st May 1981, as subsequently amended.

AMENDMENT

In the said Notification, in the TABLE, in the Annexure under the heading "PREMIUM BRANDS", under the sub-heading "Thiruvallargal KALS Beverages Private Limited", the following entries shall be omitted, namely:-

- "Imperial's Club Class Brandy",
- "Imperial's Marcel XO Excellence Brandy",
- "Imperial's Exclusive Select VSOP Brandy" and
- "Flame Ultra Premium Vodka."

NIRANJAN MARDI,  
*Additional Chief Secretary to Government.*

REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT

**Requirement of Aadhaar for the Members of the Chief Minister's Uzhavar Pathukappu Thittam.**

*[G.O. (D). No. 298, Revenue and Disaster Management Department, Land Reforms Wing, L.R.1(2) Section, 19th August 2019, ஆவணி 2, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]*

No. II(1)/REV/16/2019.—In the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT), as per eligibility, members are enrolled and being enrolled and they have been provided various financial assistances under the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT). The following financial assistances are given from the State Government Fund, namely:-

**For Members:-**

- |  |  |
|--|--|
| 1. Marriage Assistance                                       | Rs.8,000/- for Male and Rs.10,000/- for Female.  |
| 2. Old Age Pension   | Rs.1000/- (given through Revenue Administration) |
| 3. Monthly assistance during Temporary incapacitation period | Rs.1000/- per month                              |
| 4. Accident Relief   | Rs.1,00,000/- or 50,000/- or Rs.20,000/-         |
| 5. Natural Death Assistance                                  | Rs.20,000/-                                      |
| 6. Funeral Expenses  | Rs.2,500/-                                       |

**For Dependents:-**

- |  |  |
|--|--|
| 1. Educational Assistance                            | Rs.1,250/- to Rs.6,750/-                         |
| 2. Marriage Assistance                               | Rs. 8,000/- for Male and Rs.10,000/- for Female. |
| 3. Grant to Orphan of the member who died due to HIV | Rs.1,000/- per month.                            |
| 4. Funeral Expenses                                  | Rs. 2,500/-                                      |

2. The use of Aadhaar for the members of the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) will result in accuracy of the member details. This will also help in ascertaining identities of the members at the time of providing benefits in a convenient and hassle free manner. Aadhaar obviates the need for producing multiple documents to prove one's identity.

3. Members who are in possession of Aadhaar, shall register the Aadhaar Number towards their enrolment to the existing Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) in the Enumeration Register maintained by the Village Administrative Officers for the proof of his/her identity and authentication thereof.

4. Members who are not yet enrolled for Aadhaar, are hereby required to make application for Aadhaar enrolment in case he/she is entitled to obtain Aadhaar as per section 3 of the Aadhaar (Targeted Delivery of Financial and other Subsidies, Benefits and Services) Act, 2016 (Central Act No.18 of 2016). Such member may visit any Aadhaar enrolment centre /Permanent Enrolment Centre (list available at www.uidai.gov.in) to get enrolled for Aadhaar.

5. The Special Tahsildars (Social Security Scheme) / Village Administrative Officers will guide / facilitate the enrolment of Aadhaar for such members who are not having Aadhaar. Those members who have enrolled for Aadhaar and have not received Aadhaar should register the 28 digit Aadhaar enrolment ID number printed on the Aadhaar enrolment slip (or) Government approved Photo Identity card like voter ID, Pan Card, Passport, Driving License etc.

6. Commissionerate of Land Reforms has inorganically seeded the Aadhaar Number of few of its Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) members through the State Family Data Base (SFDB) set up by the Tamil Nadu e-Governance Agency (TNeGA). The inorganically seeded Aadhaar number of the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) members shall be obtained by the Commissionerate of Land Reforms from the Tamil Nadu e-Governance Agency (TNeGA). For the members whose Aadhaar number are not seeded inorganically, the Commissionerate of Land Reforms has proposed to seed the Aadhaar numbers organically through the Special Tahsildars (Social Security Scheme) in the Districts.

7. The Commissioner for Revenue Administration has seeded the Aadhaar Numbers for beneficiaries of the Old Age Pension Schemes implemented by Revenue and Disaster Management Department. Some of the Old Age Pension beneficiaries are also members of the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT). The seeded Old Age Pension data would be used to seed the Aadhaar Number for the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) member so as to obviate the need for the same member to again seed the data in the Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT).

8. The Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) members data seeded with Aadhaar Numbers may also be used by the Special Tahsildars (SSS) in the Districts for the purpose of identifying the members/beneficiaries.

ATULYA MISRA,  
Additional Chief Secretary to Government.

### வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தலைமைச் செயலகம், 2019 செப்டம்பர் 18.

No. II(1)/REV/17/2019.—

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி வருவாய் வட்டத்தைப் பிரித்து ஆணைமலையை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை நிலை எண் 419, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 25 அக்டோபர் 2018, ஐப்பசி 8, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

படிக்கவும்:—

1. அரசாணை (நிலை) எண்.279, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 9-6-2003
2. முதன்மைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். ந.க.பணி 3(4)/27348/2017, நாள் 01.03.2018, 07.04.2018 மற்றும் 17.05.2018.

**ஆணை எண். 419, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1 (1) பிரிவு, 2018 அக்டோபர் 25.**

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.12.2017 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

"பொள்ளாச்சி வருவாய் வட்டத்தை பிரித்து ஆணைமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும்"

2. மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, பார்வை இரண்டில் படிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மற்ற வட்டங்களுடன் ஒப்பிடும்போது பொள்ளாச்சி வட்டம் 742.63 ச.கி.மீ. பரப்பளவின்மீதும், 4,75,128 மக்கள் தொகையும் (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்) கொண்ட ஒரு மிகப் பெரிய வட்டம் எனவும், பொள்ளாச்சி வட்டமானது 96 கிராமங்களை உள்ளடக்கிய 8 உள்வட்டங்கள், 3 வருவாய் மண்டலங்கள், 1 சிறப்பு நிலை நகராட்சி, 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள் மற்றும் 84 ஊராட்சிகளை கொண்டது என்றும், அரசாணை (நிலை) எண்.279 வருவாய்த்துறை நாள் 09.03.2003-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி எந்தவொரு ஊராட்சி ஒன்றியமும் இரண்டு வட்டங்களின் எல்லைக்குள் வருவதுபோல் ஆட்சி எல்லை பிரிப்பு மேற்கொள்ள இயலாது என்றும்

என்னும் இயற்கை எல்லைகள், பொதுமக்களின் வசதி மற்றும் அரசாணையின் இதர அளவு கோல்களான கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள்தொகை ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி, உத்தேச ஆணைமலை வட்டத்தின் நிர்வாக எல்லைக்குள்ளும், மற்றொரு பகுதி எஞ்சிய பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாக எல்லைக்குள்ளும் வருவது போல் முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, இவ்வினத்தை சிறப்பினமாகக் கருதி விதித்தளர்வு செய்து முன்மொழிவை அங்கீகரிக்கலாம் எனவும் அதனடிப்படையில் பொள்ளாச்சி வருவாய் வட்டத்தை பிரித்து ஆணைமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது தொடர்பான அடிப்படை விவரங்கள் மற்றும் ஆட்சி எல்லை விவரங்களை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

### ஆணைமலை ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	ஆட்சி எல்லை விளக்கங்கள்	தற்போது உள்ள வட்டம்	கோரிக்கையின்படி	
			உத்தேசிக்கப்பட்டுள்ள வட்டம்	எஞ்சிய வட்டம்
01.	தலைமையிடம்	பொள்ளாச்சி	ஆணைமலை	பொள்ளாச்சி
02.	பரப்பளவு (சதுர கி.மீ)	742.63 ச.கி.மீ	368.13 ச.கி.மீ	374.50 ச.கி.மீ
03.	மக்கள் தொகை	4,75,128	1,72,164	3,02,964
04.	வருவாய் கோட்டத்தின் பெயர்	பொள்ளாச்சி	பொள்ளாச்சி	பொள்ளாச்சி
05.	சட்ட மன்ற தொகுதி	123 - பொள்ளாச்சி 124 - வால்பாறை (குனி) (பாகம்) 125- உடுமலைப்பேட்டை(பாகம்)	124 - வால்பாறை(குனி) (பாகம்) 125- உடுமலைப்பேட்டை (பாகம்)	123 - பொள்ளாச்சி 125- உடுமலைப்பேட்டை (பாகம்)
06.	பாராளுமன்ற தொகுதி	21- பொள்ளாச்சி(பாகம்)	21- பொள்ளாச்சி(பாகம்)	21- பொள்ளாச்சி (பாகம்)
07.	நகராட்சிகளின் எண்ணிக்கை பெயருடன்	1. பொள்ளாச்சி சிறப்பு நிலை நகராட்சி	-	1. பொள்ளாச்சி சிறப்பு நிலை நகராட்சி
08.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை பெயருடன்	1. பொள்ளாச்சி வடக்கு (39 ஊராட்சிகள்) 2. பொள்ளாச்சி தெற்கு (26 ஊராட்சிகள்) 3. ஆணைமலை(19ஊராட்சிகள்)	1. பொள்ளாச்சி (தெற்கு) - (பாகம்) (11-ஊராட்சிகள்) 2. ஆணைமலை (19 ஊராட்சிகள்)	1. பொள்ளாச்சி வடக்கு (39 ஊராட்சிகள்) 2. பொள்ளாச்சி தெற்கு (பாகம்) (15- ஊராட்சிகள்)
09.	பேரூராட்சிகளின் எண்ணிக்கை பெயருடன்	1. பெரிய நெகமம் 2. கோட்டூர் 3. வேட்டைக்காரன்புதூர் 4. ஆணைமலை 5. ஓடையகுளம் 6. ஜமீன் ஊத்துக்குளி 7. சமத்தூர் 8. சூளேஸ்வரன்பட்டி	1. வேட்டைக்காரன் புதூர் 2. ஆணைமலை 3. ஓடையகுளம் 4. கோட்டூர் 5. சமத்தூர்	1. பெரிய நெகமம் 2. ஜமீன் ஊத்துக்குளி 3. சூளேஸ்வரன்பட்டி
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை	1. ஆணைமலை 2. மாச்சி நாயக்கன் பானையம் 3. கோட்டூர் 4. பொள்ளாச்சி (வடக்கு) 5. பொள்ளாச்சி (தெற்கு) 6. பெரிய நெகமம் 7. கோலார்பட்டி 8. ராமபட்டினம்	1. ஆணைமலை 2. மாச்சிநாயக்கன்பானையம் 3. கோட்டூர்	1. பொள்ளாச்சி (வடக்கு) 2. பொள்ளாச்சி (தெற்கு) 3. பெரிய நெகமம் 4. கோலார்பட்டி 5. ராமபட்டினம்
11.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை (உள்வட்ட வாரியாக)	1. ஆணைமலை (7 கிராமங்கள்) 2. மாச்சிநாயக்கன் பானையம் (4 கிராமங்கள்) 3. கோட்டூர் (8 கிராமங்கள்) 4. பொள்ளாச்சி (வடக்கு) (19 கிராமங்கள்) 5. பொள்ளாச்சி (தெற்கு) (18 கிராமங்கள்) 6. பெரிய நெகமம் (13 கிராமங்கள்)	1. ஆணைமலை (8 கிராமங்கள்) 2. மாச்சிநாயக்கன்பானையம் (7 கிராமங்கள்) 3. கோட்டூர் (16 கிராமங்கள்) மொத்தம்-31 கிராமங்கள்	1. பொள்ளாச்சி வடக்கு (19 கிராமங்கள்) 2. பொள்ளாச்சி தெற்கு (6 கிராமங்கள்) 3. பெரியநெகமம் (13 கிராமங்கள்) 4. கோலார்பட்டி (11 கிராமங்கள்) 5. இராமபட்டினம் (16 கிராமங்கள்) மொத்தம்-65கிராமங்கள்

வ. எண்	ஆட்சி எல்லை விளக்கங்கள்	தற்போது உள்ள வட்டம்	கோரிக்கையின்படி உத்தேசிக்கப்பட்டுள்ள வட்டம்	எஞ்சிய வட்டம்
		7. கோலார்பட்டி (11கிராமங்கள்) 8. இராமபட்டினம் (16 கிராமங்கள்) மொத்தம் - 96 கிராமங்கள்		
12.	வருவாய் மண்டலங்கள்	1. பொள்ளாச்சி 2. கோட்டூர் 3. ஆனமலை	1. ஆனமலை	1. பொள்ளாச்சி வடக்கு 2. பொள்ளாச்சி தெற்கு (மறு சீரமைக்கப் பட்டவை)
13.	தலைமையிடத்திற்கு வெகுதொலைவில் உள்ள கிராமத்தின் பெயர்	சேத்துமடை கிராமம் (சர்க்கார்பதி)- 35 கி.மீட்டர் (பொள்ளாச்சி தலைமையிடம்)	திவான்சாபுதூர் -20 கி.மீட்டர் (ஆனமலை தலைமையிடம்)	என்.சந்திராபுரம் -17 கி.மீட்டர் (பொள்ளாச்சி தலைமையிடம்)

3. மேலும், உருவாக்கப்படவுள்ள ஆனமலை வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூக பாதுகாப்புத்திட்டம், தேர்தல் பிரிவு மற்றும் வட்ட வழங்கல் பிரிவு ஆகியவற்றிற்கு 17 பணியிடங்கள் மற்றும் நிலஅளவைப் பிரிவிற்கு 6 இடங்கள் என ஆக மொத்தம் 23 பணியிடங்கள் புதியதாக ஒதுக்கீடு செய்யுமாறும் அவ்வாறு ஒதுக்கீடு செய்யும்போது, பொதுப்பிரிவில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள மிகைப் பணியிடங்கள் இரண்டினை தட்டச்சர் பணியிடமாக மாற்றும் செய்து (By Conversion) புதிய ஆனமலை வட்டத்தின் பொதுப்பிரிவு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவிற்கு தலா ஒரு தட்டச்சர் பணியிடமாக பணி நிரவல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், பொள்ளாச்சி வட்டத்தில் பொதுப்பிரிவில் தட்டச்சர் நிலையில் மிகையாக உள்ள ஒரு பணியிடத்தை சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்துள்ளார். ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.1,07,67,660/-ம் தொடராச் செலவினமாக ரூ.6,03,65,000/-ம் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறு முதன்மைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. முதன்மைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

(i) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தை பிரித்து ஆனமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆனமலை, மார்க்கி நாயக்கன் பாளையம், கோட்டூர் ஆகிய 3 குறுவட்டங்கள் மற்றும் 31 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய ஆனமலை வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

(ii) புதியதாக உருவாக்கப்படவுள்ள 19 பணியிடங்களில் 18 பணியிடங்கள் (இணைப்பு 1-இல் உள்ளபடி) ஆனமலை வட்டத்திற்கும் 1 பணியிடம் பொள்ளாச்சி வட்டத்திற்கும் உருவாக்கப்படுகிறது. மேலும், ஆனமலை வட்டத்திற்கு இப்புதிய 18 பணியிடங்களுடன் ஏற்கனவே பொள்ளாச்சி வட்டத்திலிருந்து மறுபரவலமர்த்தல் செய்யப்பட்ட 91 பணியிடங்களுடன் சேர்த்து 109 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.

(iii) உருவாக்கப்படவுள்ள ஆனமலை வட்டத்திற்கான ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.85,74,880/-ம் (ரூபாய் எண்பத்தி ஐந்து இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து எண்ணூற்று என்பது மட்டும்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.18,16,000/-மும் (ரூபாய் பதினெட்டு இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

#### 1. தொடரும் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
1	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு)	82,37,880
2	அலுவலக கட்டிட வாடகை	பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது
3	மின்சாரக் கட்டணம்	1,20,000
4	எரிபொருள் (டீசல்)	1,92,000
5	தொலைபேசி கட்டணம்	25,000
	<b>மொத்தம்</b>	<b>85,74,880</b>

## 2. தொடர்புச் செலவினங்கள்

வ.எண்.	விபரம்	தொகை
1	தளவாடங்கள்	4,00,000
2	ஈப்பு	12,00,000
3	தொலைபேசி இணைப்பு	6,000
4	கணினி	75,000
5	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	25,000
6	ஜெராக்ஸ் (நகல் இயந்திரம்)	65,000
7.	தொலையச்சு	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பாளர்	10,000
	<b>மொத்தம்</b>	<b>18,16,000</b>

(iv) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(v) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசாணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14-5-2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.

(vi) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11-03-2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.

(vii) ஈப்பு ஒட்டுநர் பணியிடங்கள் TEXCO நிறுவனப் பரிந்துரையின் பேரில் நிரப்பப்பட வேண்டும்.

(viii) மறுபரவலமர்த்தல் மூலம் பொள்ளாச்சி வருவாய் வட்டத்திலிருந்து ஆணைமலை வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் ஆணைமலை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.

(ix) இது ஒரு "புதுத்துணைப்பணி" குறித்த செலவினமாகும் என்பதால் புதுத்துணைப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(x) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(xi) அல்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.

(xii) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

(xiii) வாகனத்திற்கான எரிபொருள் அளவு நிதி (உள்) துறை வெளியிட்டுள்ள அரசாணைப்படி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

## I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிற புகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட கணக்கு தலைப்பு / உப கணக்கு தலைப்புகளில் பற்று வைக்கப்படும்:-

(i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளர்மைப்பு - மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளர்மைப்புகள் (கு.தொ.கு 2053 00 094 AB 0004)

(ii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் - மாநிலச் செலவினங்கள் - AF நில அளவை பராமரிப்பு பணி (கு.தொ.கு 2029 00 102 AF 0007)

(iii) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர்பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளர்மைப்பு  
(கு.தொ.கு 3456 00 001 AB 0000)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளர்மைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளர்மைப்புகள்

- (அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,000/-  
தொடரும் செலவினம் ரூ.25,000/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 0513)
- (ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 0531)
- (இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/-  
05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்  
(கு.தொ.கு 2053 00 094 AB 0559)
- (ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை  
(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)  
(கு.தொ.கு 2053 00 094 AB 0611)
- (உ) 19 இயந்திரமும், சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,00,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசுக்கெண்ணெய் ரூ.1,92,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,00,000/-  
(கு.தொ.கு 2053 00 094 AB 7614)

6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புது துணைப்பணியாகும் (New Instrument of Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதி (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், இச்செலவினத்தை 2018-2019-ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் (Supplementary Estimate) சேர்க்கும்பொருட்டு உரிய வரைவு செயற்குறிப்பினை தவறாமல் உரிய நேரத்தில் நிதி (வருவாய்) துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வட்டம் அக்டோபர் 2018, 25-ஆம் நாள் முதல் செயல்படும்.

8. ஆணைமலை வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

9. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண்.50554 / நிதி (வருவாய்), நாள் 23.10.2018 மற்றும் அ.சா.கு.எண்.54944/மை.ம.ஆ.பி/2018, நாள் 25.10.2018-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.1669 (ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஒன்பது).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு- I

[அரசாணை (நிலை) எண்.419, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25.10.2018.]

ஆணைமலை வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ. எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (In pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
1	பொதுப் பிரிவு வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1

வ. எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (In pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
<b>பொதுப் பிரிவு</b>			
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
4	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
5	ஈப்பு ஓட்டுனர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
6	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14-05-2002-ன்படி	1
<b>சமூக பாதுகாப்புத்திட்டம்</b>			
7	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
8	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
9	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1+1
10	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
11	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
<b>தேர்தல் பிரிவு</b>			
12	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
13	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
<b>வட்ட வழங்கல் பிரிவு</b>			
14	வட்ட வழங்கல் அலுவலர் (துணை வட்டாட்சியர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
15	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர்)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
16	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
<b>நில அளவைப்பிரிவு</b>			
17	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
18	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1

மொத்தம்

18+1 = 19



## இணைப்பு- II

அரசாணை (நிலை) எண்.419, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25.10.2018

## புதிய ஆணைமலை வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

வ. எண்	பணியிடம்	நிரந்தரம்/ தற்காலிகம்	தற்போதைய பொள்ளாச்சி வட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்	பொள்ளாச்சி வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டியவை	புதிதாக உருவாக்கப்பட உள்ள ஆணைமலை வட்டத்திற்கான பணியிட விவரம்		
					பணி நிரவல் மூலம்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டியவை	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(6+7)
<b>அ</b>	<b>பொதுப்பிரிவு</b>						
1	வட்டாட்சியர்	நி	1	1	-	1	1
2	தலைமையிடத்துத் துணைவட்டாட்சியர்	நி	1	1	-	1	1
3	மண்டலத் துணை வட்டாட்சியர்	நி	3	2	1	-	1
4	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	நி	5	3	2	0	2
5	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி	8	5	3	-	3
6	இளநிலை வருவாய் ஆய்வாளர்	நி	5	2	1	-	1
7	இளநிலை வருவாய் ஆய்வாளர்	த	-	-	-	-	-
8	தட்டெழுத்தர்	நி	2	1	1	-	1
9	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	1	1
10	அலுவலக உதவியாளர்	நி	11	7	4	1	5
11	ஈப்பு ஒட்டுநர்	நி	1	1	-	1	1
12	இரவு காவலர்	நி	1	1	-	1	1
	<b>மொத்தம்</b>	<b>நி</b>	<b>39</b>	<b>25</b>	<b>12</b>	<b>6</b>	<b>18</b>
	<b>சமூக பாதுகாப்புத்திட்ட பிரிவு</b>						
1	தனி வட்டாட்சியர்	த	1	1	-	1	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	த	1	1	-	1	1
3	இளநிலை வருவாய் ஆய்வாளர்	த	2	1	1	0	1
4	தட்டச்சர்	த	-	-	-	1+1**	2
5	ஈப்பு ஒட்டுநர்	த	1	1	1*	0	1
6	பதிவுரு எழுத்தர்	த	1	1	-	1	1
7	அலுவலக உதவியாளர்	த	1	1	-	1	1
	<b>மொத்தம்</b>	<b>த</b>	<b>7</b>	<b>6</b>	<b>2</b>	<b>6</b>	<b>8</b>
<b>இ</b>	<b>தேர்தல் பிரிவு</b>						
1	துணை வட்டாட்சியர்	த	1	1	-	1	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	நி	1	1	-	1	1
3	இளநிலை வருவாய் ஆய்வாளர்	த	1	0	-	-	-
	<b>மொத்தம்</b>	<b>த</b>	<b>3</b>	<b>2</b>	<b>-</b>	<b>2</b>	<b>2</b>
<b>ஈ</b>	<b>குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு</b>						
1	தனி வட்டாட்சியர்	த	1	1	-	1	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	த	1	1	-	1	1
3	இளநிலை உதவியாளர்	த	2	1	1	-	1
4	இளநிலை உதவியாளர் (சிறப்பு வருவாய் ஆய்வாளர்)	த	3	1	1	-	1
5	ஈப்பு ஒட்டுநர்	த	1*	0	-	0	0
6	அலுவலக உதவியாளர்	த	1	1	-	1	1
	<b>மொத்தம்</b>	<b>த</b>	<b>9</b>	<b>5</b>	<b>2</b>	<b>3</b>	<b>5</b>

வ. எண்	பணியிடம்	நிறந்தரம்/ தற்காலிகம்	தற்போதைய பொள்ளாச்சி வட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்	பொள்ளாச்சி வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டியவை	பணி நிரவல் மூலம்	புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஆணைமலை வட்டத்திற்கான பணியிட விபரம்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டியவை	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(6+7)	
<b>உ</b>	<b>கிராம நிருவாகம்</b>							
	கிராம நிருவாக அலுவலர்		79	44	35	—	35	
	கிராம உதவியாளர்		96	61	35	—	35	
	<b>மொத்தம்</b>		<b>175</b>	<b>105</b>	<b>70</b>	<b>—</b>	<b>70</b>	
<b>ஊ</b>	<b>நில அளவைப்பிரிவு</b>							
1	வட்ட குறை ஆய்வாளர்	நி	1	1	—	1	1	
2	வட்ட சார் ஆய்வாளர் (தலைமையிடம்)	த	1	1	1	0	1	
3	வட்ட சார் ஆய்வாளர் (நகரம்)	நி	2	0	—	—	—	
4	முதுநிலை வரைவாளர்	நி	1	1	—	1	1	
5	இளநிலை வரைவாளர்	நி	1	0	—	0	0	
6	உள்வட்ட அளவர்	நி	8	5	3	—	3	
7	புல உதவியாளர்	த	4	2	1	0	1	
8	சார் ஆய்வாளர் (ஊராட்சி)	நி	1	0	—	0	0	
	<b>மொத்தம்</b>		<b>19</b>	<b>10</b>	<b>5</b>	<b>2</b>	<b>7</b>	
	<b>ஆக மொத்தம்</b>		<b>252</b>	<b>154</b>	<b>91</b>	<b>19</b>	<b>109</b>	
				153 + 1 (குட்டச்சர் பதவி பொள்ளாச்சி வட்டத்திற்கு)]		[18 ஆணை மலை + 1 பொள் ளாச்சி]		
	மொத்தப் பணியிடங்கள்	—	252					
	நிறுத்தி வைக்கப்பட்டப் பணியிடங்கள்	—	153					
	மறுபணியமர்த்தல்	—	91					
	மிகைப் பணியிடங்கள்	—	8					
			-----					
			252					
			-----					
	புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்	—	19					

வரிசை எண்.

மிகைப் பணியிடங்கள்

(1)

(2)

1	இளநிலை வருவாய் ஆய்வாளர் (பொதுப்பிரிவு)	2
2	இளநிலை வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு)	1
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு)	1
4	வட்ட சார் ஆய்வாளர் (நகரம்) (நில அளவைப் பிரிவு)	1
5	இளநிலை வரைவாளர்	1
6	புல உதவியாளர்	1
7	சார் ஆய்வாளர் (ஊராட்சி)	1
	<b>மொத்தம்</b>	<b>8</b>

## அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.419, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25-10-2018.]

பொள்ளாச்சி வட்டத்தில் வட்டப் பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விபரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
பொள்ளாச்சி		1	16	சந்தேகவுண்டன்பாளையம்
		2	15	குள்ளிசெட்டிபாளையம்
		3	18	காவிலிபாளையம்
		4	19	சிக்கராயபுரம்
		5	14	பூசநாயக்கன்தளி
		6	20	ஆர்.பொன்னாபுரம்
		7	41	சங்கம்பாளையம்
		8	21	ஆச்சிப்பட்டி
		9	17	ஓக்கிலிபாளையம்
		10	22	குரும்பபாளையம்
		11	23	குள்ளக்காபாளையம்
		12	24	தொப்பம்பட்டி
		13	38	ராசக்காபாளையம்
		14	25	வெள்ளாளபாளையம்
		15	37	அனுப்பர்பாளையம்
		16	39	புளியம்பட்டி
		17	40	கிட்டஞூரம்பாளையம்
		18	83	டி.கோட்டம்பட்டி
		19	42	பொள்ளாச்சி
பொரியநெகமம் (13-கிராமங்கள்)		20	27	பெரிய நெகமம்
		21	29	சின்ன நெகமம்
		22	28	சந்திராபுரம்
		23	32	ஆவலப்பட்டி
		24	30	மூலனூர்
		25	31	கொண்டேகவுண்டன்பாளையம்
		26	26	கள்ளிப்பட்டி
		27	33	அ. நாகூர்
		28	34	கொல்லப்பட்டி
		29	36	ஏரிப்பட்டி
		30	35	போலிகவுண்டன்பாளையம்
		31	87	பூசாரிப்பட்டி
		32	85	திப்பம்பட்டி
ராமபட்டினம் (16 -கிராமங்கள்)		33	1	புரவிபாளையம்
		34	2	சேர்வக்காரன்பாளையம்
		35	3	வடக்கிபாளையம்
		36	4	தேவம்பாடி
		37	5	ராமபட்டினம்
		38	6	மண்ணூர்
		39	13	தாளக்கரை
		40	12	முத்துார்
		41	44	போடிபாளையம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		42	47	குளத்துார்
		43	46	சேர்வகாரன்பாளையம்
		44	45	ராசிசெட்டிபாளையம்
		45	11	அய்யம்பாளையம்
		46	10	நல்லூத்துக்குளி
		47	7	குமாரபாளையம்
		48	8	திம்மங்குத்து
	பொள்ளாச்சி (தெற்கு)	49	57	சூளேஸ்வரன்பட்டி
	(18—கிராமங்கள்)	50	81	மாக்கினாம்பட்டி
		51	82	சின்னாம்பாளையம்
		52	84	ஊஞ்சவேலம்பட்டி
		53	58	கோட்டாம்பட்டி
		54	43	ஊத்துக்குளி
		55	69	சமத்துார்
		56	70	எஸ்.பொன்னாபுரம்
		57	71	தொண்டாமுத்துார்
		58	75	நல்லூர்
		59	76	வீரல்பட்டி
		60	77	தளவாய்பாளையம்
		61	78	பழையூர்
		62	95	தென்குமாரபாளையம்
		63	54	அம்பாரம்பாளையம்
		64	55	சிங்காநல்லூர்
		65	56	நாயக்கன்பாளையம்
		66	59	வக்கம்பாளையம்
	கோலார்பட்டி			
	(11—கிராமங்கள்)	67	90	கோமங்கலம்புதூர்
		68	89	கோமங்கலம்
		69	91	மலையாண்டிப்பட்டினம்
		70	88	சீலக்காம்பட்டி
		71	86	நல்லாம்பள்ளி
		72	80	சோளபாளையம்
		73	79	நாட்டுக்கல்பாளையம்
		74	94	கஞ்சம்பட்டி
		75	92	கூளநாயக்கன்பட்டி
		76	93	கோலார்பட்டி
		77	96	சிஞ்சுவாடி
	ஆனைமலை			
	(7—கிராமங்கள்)	78	51	வேட்டைக்காரன்புதூர்
		79	52	காளியாபுரம்
		80	53	ஆனைமலை
		81	60	பெத்தநாயக்கனூர்
		82	61	தென்சித்துார்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		83	62	சோமந்துரை
		84	63	தென்சங்கம்பாளையம்
		85	9	ஆத்துப்பொள்ளாச்சி
	மார்ச்சநாயக்கன் பாளையம் (4 -கிராமங்கள்)	86	48	மார்ச்சநாயக்கன்பாளையம்
		87	49	பெரியபோது
		88	50	ஓடையகுளம்
		89	64	கோட்டுர்
	கோட்டுர் (8-கிராமங்கள்)	90	65	அங்கலக்குறிச்சி
		91	66	துறையூர்
		92	67	கரியாஞ்செட்டிபாளையம்
		93	68	பில்சின்னாம்பாளையம்
		94	72	கம்பாலப்பட்டி
		95	73	ஜல்லிப்பட்டி
		96	74	அர்த்தநாரிபாளையம்

## அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண்.419, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25-10-2018]

பொள்ளாச்சி வட்டத்தில் வட்டப் பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டம் மற்றும் அதிலுள்ள வருவாய் கிராமங்களின் பெயர்களின் விபரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		1	16	சந்தேகவண்டன்பாளையம்
		2	15	குள்ளிசெட்டிபாளையம்
		3	18	காவிலிபாளையம்
		4	19	சிக்கராயபுரம்
		5	14	பூசநாயக்கன்தளி
		6	20	ஆர்.பொன்னாபுரம்
		7	41	சங்கம்பாளையம்
பொள்ளாச்சி வட்டம்	பொள்ளாச்சி (வடக்கு) (19-கிராமங்கள்)	8	21	ஆச்சிப்பட்டி
		9	17	ஓக்கிலிபாளையம்
		10	22	குரும்பபாளையம்
		11	23	குள்ளக்காபாளையம்
		12	24	தொப்பப்பட்டி
		13	38	ராசக்காபாளையம்
		14	25	வெள்ளாளபாளையம்
		15	37	அனுப்பாபாளையம்
		16	39	புளியப்பட்டி
		17	40	கிட்டஞூரம்பாளையம்
		18	83	டி.கோட்டம்பட்டி
		19	42	பொள்ளாச்சி

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		20	27	பெரிய நெகமம்
		21	29	சின்ன நெகமம்
		22	28	சந்திராபுரம்
		23	32	ஆவலப்பட்டி
		24	30	மூலனூர்
பொள்ளாச்சி வட்டம்	பெரியநெகமம் (13-கிராமங்கள்)	25	31	கொண்டேகவுண்டன்பாளையம்
		26	26	கள்ளிப்பட்டி
		27	33	அ.நாகூர்
		28	34	கொல்லப்பட்டி
		29	36	ஏரிப்பட்டி
		30	35	போலிகவுண்டன்பாளையம்
		31	87	பூசாரிப்பட்டி
		32	85	திப்பம்பட்டி
	ராமபட்டினம் (16-கிராமங்கள்)	33	1	புரவிபாளையம்
		34	2	சேர்வக்காரன்பாளையம்
		35	3	வடக்கிபாளையம்
		36	4	தேவம்பாடி
		37	5	ராமபட்டினம்
		38	6	மண்ணூர்
		39	13	தாளக்கரை
		40	12	முத்தூர்
		41	44	போடிபாளையம்
		42	47	குளத்தூர்
		43	46	சேர்வகாரன்பாளையம்
		44	45	ராசிசெட்டிபாளையம்
		45	11	அய்யம்பாளையம்
		46	10	நல்லூர்த்துக்குளி
		47	7	குமாரபாளையம்
		48	8	திம்மங்குத்து
	கோலார்பட்டி (11-கிராமங்கள்)	49	90	கோமங்கலம்புதூர்
		50	89	கோமங்கலம்
		51	91	மலையாண்டிப்பட்டினம்
		52	88	சீலக்காம்பட்டி
		53	86	நல்லாம்பள்ளி
		54	80	சோளபாளையம்
		55	79	நாட்டுக்கல்பாளையம்
		56	94	கஞ்சம்பட்டி
		57	92	கூளநாயக்கன்பட்டி
		58	93	கோலார்பட்டி
		59	96	சிஞ்சுவாடி

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
	பொள்ளாச்சி (தெற்கு) (6-கிராமங்கள்)	60	57	சூளேஸ்வரன்பட்டி
		61	81	மாக்கினாம்பட்டி
		62	82	சின்னாம்பாளையம்
		63	84	ஊஞ்சவேலம்பட்டி
		64	58	கோட்டாம்பட்டி
		65	43	ஊத்துக்குளி

## அறிவிக்கை-1

## இணைப்பு-3

[அரசாணை (நிலை) எண்.419, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 25-10-2018]

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து 2018-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25-ஆம் நாளிலிருந்து ஆணைமலை தலைமையிடமாகக் கொண்டு வட்டம் ஒன்று கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		1	50	ஒடையகுளம்
		2	51	வேட்டைக்காரன்புதூர்
		3	52	காளியாபுரம்
	ஆணைமலை (8-கிராமங்கள்)	4	53	ஆணைமலை
		5	60	பெத்தநாயக்கனூர்
		6	61	தென்சித்தூர்
		7	62	சோமந்நுரை
		8	63	தென்சங்கம்பாளையம்
	மார்ச்சநாயக்கன்பாளையம் (7-கிராமங்கள்)	9	9	ஆத்துப்பொள்ளாச்சி
		10	48	மார்ச்சநாயக்கன்பாளையம்
		11	49	பெரியபோது
		12	54	அம்பாரம்பாளையம்
		13	55	சிங்காநல்லூர்
ஆணைமலை வட்டம்		14	56	நாயக்கன்பாளையம்
		15	59	வக்கம்பாளையம்
	கோட்டுர் (16-கிராமங்கள்)	16	64	கோட்டுர்
		17	65	அங்கலக்குறிச்சி
		18	66	துறையூர்
		19	67	கரியாஞ்செட்டிபாளையம்
		20	68	பில்சின்னாம்பாளையம்
		21	69	சமத்தூர்
		22	70	எஸ்.பொன்னாபுரம்
		23	71	தொண்டாமுத்தூர்
		24	72	கம்பாலப்பட்டி
		25	73	ஐல்லிப்பட்டி
		26	74	அர்த்தநாரியாளையம்
		27	75	நல்லூர்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		28	76	வீரல்பட்டி
		29	77	தளவாய்பாளையம்
		30	78	பழையூர்
		31	95	தென்குமாரபாளையம்

பொள்ளாசி வட்டத்தில் உள்ளடங்கும் மேற்கண்ட கிராமங்கள் மீது பொள்ளாச்சி வட்டாட்சியரால் கையாளப்படும் அதிகாரங்கள் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25-ஆம் நாளிலிருந்து ஆணைமலை வட்டாட்சியரால் கையாளப்படும்.

அதூல்ய மிஸ்ரா,  
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 செப்டம்பர் 18.

No. II(1)/REV/18/2019

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கிருஷ்ணகிரி மாவட்டம் - தேன்கனிக்கோட்டை வருவாய் வட்டத்தைப் பிரித்து அஞ்செட்டி புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை நிலை எண் 431, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), பிரிவு 2018 அக்டோபர் 30, ஐப்பசி 13, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

படிக்கவும்:—

1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (வ.நி.1(1)) துறை, நாள் 9-6-2003
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். நா.க.பணி 3(4)/40280/2016, நாள் 14-06-2018.

**ஆணை எண். 431, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு வ.நி.1(1) பிரிவு, 2018, அக்டோபர் 30.**

பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 23-04-2018 அன்று நடைபெற்ற “வருவாய்த்துறை பணிகள்” தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் புதிய அஞ்செட்டி வருவாய் வட்டம் உருவாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டது என்றும், அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து அஞ்செட்டியை பிரித்து புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்த விவரங்களை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:—

(i) தற்போதுள்ள அஞ்செட்டி பகுதியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகளாகவும், மலைப்பாங்கான பகுதிகளாகவும் உள்ளதால், தற்போதுள்ள வட்டத் தலைமையிடமான தேன்கனிக்கோட்டையினை சென்றடைய இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், அஞ்செட்டி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளதாகவும், இப்பகுதியிலுள்ள கிராமங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ளதாகவும், இங்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வசிப்பதாகவும், அஞ்செட்டி பகுதியில் வசிக்கும் பழங்குடி மற்றும் இதர மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நிர்வாக வசதிக்காகவும், அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

(ii) தற்போதுள்ள தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள அஞ்செட்டி உள்வட்டத்தில் 9 வருவாய் கிராமங்கள் மற்றும் 182 குக்கிராமங்கள் உள்ளன எனவும், இவை மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளதாலும், இங்கு வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர பொதுமக்களின் நலன், சமூகப் பொருளாதார முன்னேற்றம் கருதியும், நிருவாக நலன் கருதியும், உரிமை என்ற புதிய உள்வட்டம் மற்றும் சீங்கோட்டை, வண்ணாத்திப்பட்டி, கொடகரை, கேரட்டி, கரடிக்கல் மற்றும் அத்திநத்தம் என்ற 6 புதிய வருவாய் கிராமங்களையும் புதிதாக உருவாக்கலாம். மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள அஞ்செட்டி வட்டத்தில், அஞ்செட்டி மற்றும் புதிதாக உருவாக்கப்படும் உரிமை உள்வட்டம் ஆகியவை அடங்கும். எனவும், இவ்வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் (ஏற்கனவே உள்ள 9 கிராமங்களும், புதிதாக உருவாக்கப்படும் 6 கிராமங்களும் சேர்த்து) மற்றும் 182 குக்கிராமங்களும் அடங்கும்.

2. மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் தனதறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவுகள் 11-11-2016 மற்றும் 22-11-2016 ஆகிய நாட்களில் நடைபெற்ற வட்டங்களைப் பிரிப்பதற்கான உயர்மட்டக் குழு கூட்டத்தின் பரிந்துரைகளை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:—



(i) தேன்கனிக்கோட்டை வட்டத்தைப் பிரித்து அஞ்செட்டி வட்டத்தை உருவாக்கலாம். மேலும் அஞ்செட்டி வட்டத்தில் உரிகம் என்ற புதிய உள்வட்டத்தை உருவாக்கலாம்.

(ii) உத்தேசிக்கப்பட்ட அஞ்செட்டி வட்டத்தில் மிக அதிக அளவில் குக்கிராமங்கள் மலைப்பாங்கான மற்றும் வனப்பகுதிகளில் அமைந்துள்ளதால், தற்போது அஞ்செட்டி வட்டத்திலுள்ள 9 வருவாய் கிராமங்களான அஞ்செட்டி (கிழக்கு), அஞ்செட்டி (மேற்கு), நாட்டாம்பாளையம், தொட்டமஞ்சி, உரிகம், கோட்டையூர், மாடக்கல், தக்கட்டி மற்றும் மஞ்சுகொண்டபள்ளி ஆகிய கிராமங்களுடன் புதிதாக அத்திநத்தம், கரடிக்கல், சீங்கோட்டை, வண்ணாத்திப்பட்டி, கேரட்டி மற்றும் கொடகரை ஆகிய 6 புதிய வருவாய் கிராமங்களை பொதுமக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் உருவாக்கலாம். இந்த புதிய வருவாய் கிராமங்களை உருவாக்குவதனால், அஞ்செட்டி வட்டம் மொத்தம் 15 வருவாய் கிராமங்கள், 2 வருவாய் உள்வட்டங்கள் (அதாவது ஏற்கனவே உள்ள அஞ்செட்டி உள்வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் உரிகம் உள்வட்டம்) மற்றும் 182 குக்கிராமங்களை கீழ்க்கண்டவாறு கொண்டிருக்கும்.

வ. எண்.	உள்வட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
1	அஞ்செட்டி	1	அஞ்செட்டி (கிழக்கு)
		2	சீங்கோட்டை (புதிய கிராமம்)
		3	அஞ்செட்டி(மேற்கு)
		4	வண்ணாத்திப்பட்டி (புதிய கிராமம்)
		5	தொட்டமஞ்சி
		6	கொடகரை (புதிய கிராமம்)
		7	நாட்டாம்பாளையம்
		8	கேரட்டி (புதிய கிராமம்)
2	உரிகம் (புதிய உள்வட்டம்)	9	மஞ்சுகொண்டபள்ளி
		10	தக்கட்டி
		11	உரிகம்
		12	கோட்டையூர்
		13	அத்திநத்தம் (புதிய கிராமம்)
		14	மாடக்கல்
		15	கரடிக்கல் (புதிய கிராமம்)

(iii) புதிதாக தோற்றுவிக்கப்படும் 6 வருவாய் கிராமங்களுக்கு, 6 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 6 கிராம உதவியாளர் பணியிடங்களும், புதிய குறுவட்டத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் பணியிடமும் ஒப்பளிப்பு செய்யலாம்.

(iv) புதிய அஞ்செட்டி வட்டத்தை உருவாக்கும்போதே அவ்வட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதால் புதிய வட்டம் உருவாகும்போது ஏற்படும் பயன்கள் மக்களை சென்றடையும் என்பதால், இவ்வட்டத்தின் உட்கட்டமைப்பினை மேம்படுத்த உயர்மட்டக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

3. அரசாணை நிலை எண்.279, வருவாய்த்துறை, நாள் 09-06-2003-ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகோல்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு முழுவதுமாக பொருந்தாது எனவும், தற்போதுள்ள தனி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து பிரித்து அஞ்செட்டியினைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என 2013-2014-ஆம் ஆண்டிற்கான உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கிட உரிய முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளதோடு தேன்கனிக்கோட்டை வட்டத்தைப் பிரித்து அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது தொடர்பான அடிப்படை விவரங்கள் மற்றும் ஆட்சி எல்லைப் பட்டியலை பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

**ஆட்சி எல்லை பட்டியல் - உத்தேசிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி வட்டம்**

வ. எண்	ஆட்சி எல்லை விவரங்கள்	தேன்கனிக்கோட்டை வட்டம் தற்போது உள்ளபடி	புதியதாக தோற்றுவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி வட்டத்தின் விவரம்	எஞ்சியுள்ள தேன்கனிக்கோட்டை வட்டத்தின் விவரம்
(1)	(2)	(3)	(4)	(5)
1.	தலைமையிடம்	தேன்கனிக்கோட்டை	அஞ்செட்டி	தேன்கனிக்கோட்டை
2.	பரப்பளவு(ச.கி.மீ)	2091.07 ச.கி.மீ	768.85 ச.கி.மீ (ஒதுக்கப்பட்ட காடு (RF) - 606.60 ச.கி.மீ)	1322.22 ச.கி.மீ (ஒதுக்கப்பட்ட காடு (RF) பரப்பளவைத் தவிர)
3.	2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி	3,56,832	56352 (2011 கணக்கெடுப்பின்படி) 61512 (2016-ன்படி)	3,00,480
4.	வருவாய் கோட்டத்தின் பெயர்	ஓசூர்	ஓசூர்	ஓசூர்

வ. எண்	ஆட்சி எல்லை விவரங்கள்	தேன்கனிக்கோட்டை வட்டம் தற்போது உள்ளபடி	புதியதாக தோற்றுவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி வட்டத்தின் விவரம்	எஞ்சியுள்ள தேன்கனிக்கோட்டை வட்டத்தின் விவரம்
(1)	(2)	(3)	(4)	(5)
5.	சட்டமன்றத் தொகுதியின் பெயர்	56 தனி (ம) 54 வேப்பனஹள்ளி (பகுதி)	56 தனி	56 தனி (ம) 54 வேப்பனஹள்ளி (பகுதி)
6.	பாராளுமன்றத் தொகுதியின் பெயர்	09 கிருஷ்ணகிரி	09 கிருஷ்ணகிரி	09 கிருஷ்ணகிரி
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை	--	--	--
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை	தனி கெலமங்கலம்	தனி (பகுதி)	தனி (பகுதி) கெலமங்கலம்
9.	டவுன் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை	தேன்கனிக்கோட்டை கெலமங்கலம்	--	தேன்கனிக்கோட்டை கெலமங்கலம்
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை	1.தேன்கனிக்கோட்டை 2.அந்தேவனப்பள்ளி 3.அஞ்செட்டி 4.இராயக்கோட்டை 5.கெலமங்கலம் 6.தனி 7.கக்கதாசம்	1.அஞ்செட்டி 2.உரிகம் (புதியதாக தோற்றுவிக்கப்படும் உள்வட்டம்)	1.தேன்கனிக்கோட்டை 2.இராயக்கோட்டை 3.கெலமங்கலம் 4.கக்கதாசம் 5.தனி 6.அந்தேவனப்பள்ளி
11.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	84	9+6 = 15 (தற்போதுள்ள தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து அஞ்செட்டி வட்டத்தில் சேர்க்கப்படும் 9 வருவாய் கிராமங்கள் மற்றும் புதியதாக அஞ்செட்டி வட்டத்தில் உருவாக்கப்படும் 6 கிராமங்களையும் சேர்த்து மொத்தம் 15 கிராமங்கள் ஆகும்)	75
12.	கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை	78	8	70

4. மேலும், உருவாக்கப்படவுள்ள அஞ்செட்டி வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தோர்தல் பிரிவு, குடிமை வட்ட வழங்கல் பிரிவு, நில அளவை பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 42 பணியிடங்கள் உருவாக்கி ஒப்பளிப்பும், ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.2,30,62,620/-ம் தொடராச் செலவினமாக ரூ.18,36,000/-ம் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

(i) கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை வட்டத்தைப் பிரித்து அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு அத்திநத்தம், கராக்கல், சீங்கோட்டை, வண்ணாத்திப்பட்டி, கேரட்டி மற்றும் கொடகரை ஆகிய 6 புதிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய ஏற்கனவே உள்ள 9 வருவாய் கிராமங்களையும் சேர்த்து மொத்தம் 15 வருவாய் கிராமங்கள் மற்றும் 182 குக்கிராமங்களுடன் புதிய அஞ்செட்டி வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

(ii) புதிய அஞ்செட்டி வட்டத்தில் உரிகம் என்ற புதிய உள்வட்டம் உருவாக்கப்படுகிறது.

(iii) உருவாக்கப்படவுள்ள அஞ்செட்டி வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 68 பணியிடங்களில் 38 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும் 25 பணியிடங்களை வருவாய்த் துறைக்கும், 5 பணியிடங்களை நிலஅளவைத் துறைக்கும் ஆக மொத்தம் 30 பணியிடங்களை (இணைப்பு) 1-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது.

(iv) உருவாக்கப்படவுள்ள அஞ்செட்டி வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,69,46,176/- (ரூபாய் ஒரு கோடியே அறுபத்தொன்பது இலட்சத்து நூற்றத்து ஆறாயிரத்து நூற்று எழுபத்தாறு மட்டும்) மற்றும் தொடரா செலவினம் ரூ.18,16,000/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது:-

## 1. தொடரும் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு)	1,66,09,176
2.	அலுவலக கட்டிட வாடகை	பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (டீசல்)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,000
	<b>மொத்தம்</b>	<b>1,69,46,176</b>

## 2. தொடராச் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை
(1)	(2)	(3)
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு	12,00,000
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	25,000
6.	ஜெராக்ஸ் (நகல் இயந்திரம்)	65,000
7.	தொலையச்சு	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
	<b>மொத்தம்</b>	<b>18,16,000</b>

(v) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(vi) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14-5-2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.

(vii) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப் பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11-03-2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/சட்டம்/அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.

(viii) ஈப்பு ஓட்டுநர் பணியிடங்கள் TEXCO நிறுவனப் பரிந்துரையின் பேரில் நிரப்பப்பட வேண்டும்.

(ix) மறுபரவலமர்த்தல் மூலம் தேன்கனிக்கோட்டை வருவாய் வட்டத்திலிருந்து அஞ்செட்டி வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் அஞ்செட்டி வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.

(x) இது ஒரு "புதுத்துணைப்பணி" குறித்த செலவினமாகும் என்பதால் புதுத்துணைப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(xi) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப் பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(xii) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.

(xiii) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

(xiv) வாகனத்திற்கான எரிபொருள் அளவு நிதி (உள்) துறை வெளியிட்டுள்ள அரசாணைப்படி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

## 6. மேலே பத்தி 5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

## I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிற படிக்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமார்த்தப்பட்ட பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட கணக்கு தலைப்பு / உப கணக்கு தலைப்புகளில் பற்று வைக்கப்படும்:-

## (i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம்-094 ஏனைய பணியாளரமைப்பு-மாநிலச் செலவினங்கள்-AB வட்டப் பணியாளரமைப்புகள் (கு.தொ.கு 2053 00 094 AB 0004)

## (ii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய்-102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள்-மாநிலச் செலவினங்கள்-AF நில அளவை பராமரிப்பு பணி (கு.தொ.கு 2029 00 102 AF 0007)

## (iii) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர்பொருள் வழங்கல்-001 நெறிப்படுத்துதலும், நிருவாகமும்-மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு (கு.தொ.கு 3456 00 001 AB 0000)

## II 2053-00 மாவட்ட நிருவாகம் 094 ஏனைய பணியாளரமைப்புமாநிலச் செலவினங்கள் AB வட்டப் பணியாளரமைப்புகள்

(அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,000/- தொடரும் செலவினம் ரூ.25,000/-மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 0513)

(ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 0531)

(இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/- 05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன் (கு.தொ.கு 2053 00 094 AB 0559)

(ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை (பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது) (கு.தொ.கு 2053 00 094 AB 0611)

(உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 1914)

(ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,00,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 2119)

(எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசுகெண்ணெய் ரூ.1,92,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 4500)

(ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,00,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 7614)

7. மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புது துணைப்பணியாகும் (New Instrument of Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதி (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், இச்செலவினத்தை 2018-2019-ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் (Supplementary Estimate) சேர்க்கும்பொருட்டு உரிய வரைவு செயற்குறிப்பினை தவறாமல் உரிய நேரத்தில் நிதி (வருவாய்) துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

8. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வட்டம் அக்டோபர் 2018, 30-ஆம் நாள் முதல் செயல்படும்.

9. அஞ்செட்டி வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

10. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண்.50919/நிதி (வருவாய்), நாள் 24-10-2018 மற்றும் அ.சா.கு.எண்.55390/மை.ம.ஆ.பி/2018, நாள் 26-10-2018-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.1710 (ஆயிரத்து எழுநூற்று பத்து).

(ஆளுநரின் ஆணைப்படி)

## இணைப்பு- I

[அரசாணை (நிலை) எண் 431, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்: 30-10-2018]

அஞ்செடி வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
<b>பொதுப்பிரிவு</b>			
1	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3	வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
4	வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
5	இளநிலை வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	2
6	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
7	ஈப்பு ஒட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
8	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	3
9	மசால்கி	அரசாணை (நிலை) எண் 49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள்: 14-05-2002-ன்படி	1
10	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண் 49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள்: 14-05-2002-ன்படி	1
<b>சமூக பாதுகாப்புத் திட்டம்</b>			
11	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
12	வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
13	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
14	ஈப்பு ஒட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
15	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
16	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
<b>தேர்தல் பிரிவு</b>			
17	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
18	வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
<b>வட்ட வழங்கல் பிரிவு</b>			
19	வட்ட வழங்கல் அலுவலர் (துணை வட்டாட்சியர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1

வ.எண்	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
20	வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
21	இளநிலை வருவாய் உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
22	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
<b>நில அளவைப்பிரிவு</b>			
23	மண்டல துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
24	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
25	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
26	குறுவட்ட அளவர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
27	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14-05-2002-ன்படி	1
<b>மொத்தம்</b>			<b>30</b>

**இணைப்பு- I**

[அரசாணை (நிலை) எண் 431, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்: 30-10-2018]

**புதிய அஞ்செட்டி வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்**

வ. எண்	பணியிடத்தின் பெயர்	நிரந்தரம் / தற்காலிகம்	தேன்களிக் கோட்டை வட்டத்தில் தற்போது உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை	அரசுக் கடித எண். 37715/வ.நி(1)/2014-1, நாள் 13-0-2014-ன்படி தேன்களிக் கோட்டை வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	மிகைப்பணியிடங்கள்	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு புதிதாக தேற்றுவிக்க வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
<b>அ. பொதுப் பிரிவு</b>								
1	வட்டாட்சியர்	1/0	1	1	0	0	1	1
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	1/0	1	1	0	0	1	1
3	மண்டல துணை வட்டாட்சியர் / கூடுதல் துணை வட்டாட்சியர்	1/2	3	2	0	1	0	1
4	வருவாய் உதவியாளர்	6/1	7	6	0	1	1	2
5	வருவாய் ஆய்வாளர்கள்	6/1	7	6	0	1	1	2
6	இளநிலை வருவாய் உதவியாளர்	3/0	3	3	0	0	2	2
7	தட்டச்சர்	1/1	2	1	0	1	0	1
8	கிராம நிருவாக அலுவலர்	84/0	84	69	0	15	0	15
9	கிராம உதவியாளர்	82/2	84	69	0	15	0	15
10	பதிவறை எழுத்தர்	1/0	1	1	0	0	1	1
11	ஈப்பு ஒட்டுநர்	1/0	1	1	0	0	1	1
12	அலுவலக உதவியாளர்	8/1	9	8	0	1	3	4

வ. எண்		பணியிடத்தின் பெயர்		நிரந்தரம் / தற்காலிகம்	தேன்களிக் கோட்டை வட்டத்தில் தற்போது உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை	அரசுக் கடித எண். 37715/வ.நி(1)/2014-1, நாள் 13-0-2014-ன்படி தேன்களிக் கோட்டை வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	மிகைப்பணியிடங்கள்	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு புதிதாக தேர்ந்துவிக்க வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை	புதிய அஞ்செட்டி வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
13	மசால்சி	1/0	1	1	0	0	1	1		
14	இரவுக்காவலர்	1/0	1	1	0	0	1	1		
	<b>மொத்தம்</b>	<b>199/6</b>	<b>205</b>	<b>170</b>	<b>0</b>	<b>35</b>	<b>13</b>	<b>48</b>		
<b>ஆ. சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவு</b>										
1	தனிவட்டாட்சியர்	0/1	1	1	0	0	1	1		
2	வருவாய் உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
3	இளநிலை வருவாய் உதவியாளர்	0/2	2	1	0	1	0	1		
4	பதிவறை எழுத்தர்	0/1	1	1	0	0	1	1		
5	ஈப்பு ஓட்டுநர்	0/1	1	1	0	0	1	1		
6	தட்டச்சர்	0/1	1	1	0	0	1	1		
7	அலுவலக உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
	<b>மொத்தம்</b>	<b>0/8</b>	<b>8</b>	<b>7</b>	<b>0</b>	<b>1</b>	<b>6</b>	<b>7</b>		
<b>இ. தேர்தல் பிரிவு</b>										
1	தேர்தல் துணை வட்டாட்சியர்	0/1	1	1	0	0	1	1		
2	வருவாய் உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
	<b>மொத்தம்</b>	<b>0/2</b>	<b>2</b>	<b>2</b>	<b>0</b>	<b>0</b>	<b>2</b>	<b>2</b>		
<b>ஈ. குடிமை வட்ட வழங்கல் பிரிவு</b>										
1	வட்ட வழங்கல் அலுவலர் (துணை வட்டாட்சியர் நிலை)	0/1	1	1	0	0	1	1		
2	வருவாய் உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
3	இளநிலை வருவாய் உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
4	தனி வருவாய் ஆய்வாளர்	0/2	2	1	0	1	0	1		
5	அலுவலக உதவியாளர்	0/1	1	1	0	0	1	1		
6	கணினி இயக்குபவர்	0/1	1	0	1	0	0	0		
	<b>மொத்தம்</b>	<b>0/7</b>	<b>7</b>	<b>5</b>	<b>1</b>	<b>1</b>	<b>4</b>	<b>5</b>		
<b>உ. நில அளவைப்பிரிவு</b>										
1	மண்டல துணை ஆய்வாளர்	1/0	1	1	0	0	1	1		
2	வட்டசார் ஆய்வாளர்	1/0	1	1	0	0	1	1		
3	முதுநிலை வரைவாளர்	1/0	1	1	0	0	1	1		
4	குறுவட்ட அளவர்	7/0	7	6	0	1	1	2		
5	வட்ட ஆவண வரைவாளர்	1/0	1	0	1	0	0	0		
6	புல உதவியாளர்	1/0	1	1	0	0	1	1		
	<b>மொத்தம்</b>	<b>12/0</b>	<b>12</b>	<b>10</b>	<b>1</b>	<b>1</b>	<b>5</b>	<b>6</b>		
	<b>மொத்தப் பணியிடங்கள்</b>		<b>234</b>	<b>194</b>	<b>2</b>	<b>38</b>	<b>30</b>	<b>68</b>		

மொத்தப் பணியிடங்கள்	—	234
நிறுத்தி வைக்கப்பட்டப் பணியிடங்கள்	—	194
மறுபணியமர்த்தல்	—	38
மிகைப் பணியிடங்கள்	—	2
		-----
		234
		-----
புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்	—	30

வரிசை எண்	மிகைப் பணியிடங்கள்	எண்ணிக்கை
(1)	(2)	(3)
1	கணினி இயக்குபவர் (குடிமை வட்ட வழங்கல் பிரிவு)	1
2	வட்ட ஆவன வரைவாளர் (நில அளவைப்பிரிவு)	1
	மொத்தம்	2

#### அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.431, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 30-10-2018]

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் வட்டப் பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விபரம்:

வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
1	தேன்கனிக்கோட்டை	47	தேன்கனிக்கோட்டை
2	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	34	கோட்டுர்
3		44	சந்தனப்பள்ளி
4		46	பேவந்தத்தம்
5		89	பெட்டமுகிலாளம்
6		41	இருதுக்கோட்டை
		86	பேலாளம்
7		88	அனுமந்தாபுரம்
8		48	உலிமங்கலம்
9		42	தாவரக்கரை
10		87	ரத்தினகிரி
11	அந்தேவனப்பள்ளி	40	அந்தேவனப்பள்ளி
12	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	55	அரசகுப்பம்
13		51	மருதனப்பள்ளி
14		92	மல்லிகார்ஜுன தூர்கம்
15		54	மல்லசந்திரம்
16		43	நொகனூர்
17		91	சாலிவாரம்
18		90	கோலட்டி
19		53	தண்டரை
20		39	காரண்டப்பள்ளி
21	இராயக்கோட்டை	73	இராயக்கோட்டை
	(11 வருவாய் கிராமங்கள் உள்ளன)	75	டி. கொல்லள்ளி
22		79	ஓடையாண்டஅள்ளி



வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
23		78	எச்சனஅள்ளி
24		71	செங்கோடசின்னஅள்ளி
25		72	சூலிகுண்டா
26		70	கருக்கனஅள்ளி
27		68	ஊடேதூர்கம்
28		69	திமிஜேப்பள்ளி
29		77	நெல்லூர்
30		67	நாகமங்கலம்
31		74	பிள்ளாமிஅக்ரஹாரம்
32	கெலமங்கலம்	76	முத்தனஅள்ளி
33	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	61	கெலமங்கலம்
34		63	பைரமங்கலம்
35		66	பச்சப்பனட்டி
36		56	பிதிரெட்டி
37		62	குந்துமாரணப்பள்ளி
38		60	ஓசுபுரம்
39		57	ஆனேகொள்ளு
40		65	ஜெக்கேரி
41		64	போடிச்சிப்பள்ளி
42	அஞ்செட்டி	58	ஜாகீர்காருப்பள்ளி
43	(9 வருவாய் கிராமங்கள் உள்ளன)	59	நாகப்பன் அக்ரஹாரம்
44		80	அஞ்செட்டி (கிழக்கு)
45		80	அஞ்செட்டி (மேற்கு)
46		45	நாட்றாம்பாளையம்
47		85	தொட்டமஞ்சி
48		83	கோட்டையூர்
49		93	மாடக்கல்
50		81	தக்கட்டி
51	தளி	82	உரிகம்
52	(19 வருவாய் கிராமங்கள் உள்ளன)	84	மஞ்சுகொண்டபள்ளி
53		27	தளி
54		03	உளிமாரணப்பள்ளி
55		18	கோட்டமடுகு
56		16	தொட்டஉப்பனூர்
57		06	கொமாரணப்பள்ளி
58		05	கெம்பட்டி
59		10	தேவகாணப்பள்ளி
60		17	பின்னமங்கலம்
61		19	ஆருப்பள்ளி
62		07	பேளகொண்டபள்ளி
63		08	கலுகொண்டபள்ளி
		13	கொடியாளம்
		04	சாத்தனூர்

வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
64		01	உனிசேந்தம்
65		02	கும்ளாபுரம்
66		09	பெரியமதகொண்டபள்ளி
67		14	தோகரை அக்ரஹாரம்
68		11	மதகொண்டபள்ளி
69		12	சாரகப்பள்ளி
70	கக்கதாசம் (15 வருவாய் கிராமங்கள் உள்ளன)	33	கக்கதாசம்
		50	சங்கீத அக்ரஹாரம் (50)
		52	காசி அக்ரஹாரம் (52)
71		36	செட்டிப்பள்ளி
72		29	மாருப்பள்ளி
73		49	அன்னியாளம்
74		15	குப்பட்டி
75		31	தாரவேந்திரம்
76		23	ஆச்சுபாலு
		24	நெல்லுமாறு அக்ரஹாரம்
77		32	சாரண்டபள்ளி
78		35	பள்ளப்பள்ளி
79		30	தளிகொத்தனூர்
80		37	அகலக்கோட்டை
81		25	ஜவளகிரி
		26	நந்திமங்கலம்
82		38	பாளையங்கோட்டை
83		20	சூடசந்திரம்
84		33	சாத்திநாயனப்பள்ளி

### அறிவிக்கை—III

அரசாணை (நிலை) எண் 431, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 30-10-2018

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் வட்டப் பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் அதிலுள்ள வருவாய் கிராமங்களின் பெயர்களின் விபரம்

வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
1	தேன்கனிக்கோட்டை	47	தேன்கனிக்கோட்டை
2	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	34	கோட்டுர்
3		44	சந்தனப்பள்ளி
4		46	பேவந்தம்
5		89	பெட்டமுகிலாளம்
6		41	இருதுக்கோட்டை
		86	பேலாளம்
7		88	அனுமந்தாபுரம்
8		48	உலிமங்கலம்
9		42	தாவரக்கரை

வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
10		87	ரத்தினகிரி
11	அந்தேவனப்பள்ளி	40	அந்தேவனப்பள்ளி
12	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	55	அரசகுப்பம்
13		51	மருதனப்பள்ளி
14		92	மல்லிகார்ஜுனதூர்கம்
15		54	மல்லசந்திரம்
16		43	நொகனூர்
17		91	சாலிவாரம்
18		90	கோலட்டி
19		53	தண்டரை
20		39	காரண்டப்பள்ளி
21	இராயக்கோட்டை	73	இராயக்கோட்டை
	(11 வருவாய் கிராமங்கள் உள்ளன)	75	டி. கொல்லள்ளி
22		79	ஓடையாண்டஅள்ளி
		78	எச்சனஅள்ளி
23		71	செங்கோட்சின்னஅள்ளி
24		72	சூலிகுண்டா
25		70	கருக்கனஅள்ளி
26		68	ஊடேதூர்கம்
27		69	திமிஜேப்பள்ளி
28		77	நெல்லூர்
29		67	நாகமங்கலம்
30		74	பிள்ளாரிஅக்ரஹாரம்
31		76	முத்தனஅள்ளி
32	கெலமங்கலம்	61	கெலமங்கலம்
33	(10 வருவாய் கிராமங்கள் உள்ளன)	63	பைரமங்கலம்
34		66	பச்சப்பனட்டி
35		56	பிதிரெட்டி
36		62	குந்துமாரணப்பள்ளி
37		60	ஓசுபுரம்
38		57	ஆனேகொள்ளு
39		65	ஜெக்கேரி
40		64	போடிச்சிப்பள்ளி
41		58	ஜாகீர்காருப்பள்ளி
42	தளி	59	நாகப்பன் அக்ரஹாரம்
43	(19 வருவாய் கிராமங்கள் உள்ளன)	27	தளி
44		03	உளிமாரணப்பள்ளி
45		18	கோட்டமடுகு
46		16	தொட்டஉப்பனூர்
47		06	கொமாரணப்பள்ளி
48		05	கெம்பட்டி
49		10	தேவகாணப்பள்ளி
		17	பின்னமங்கலம்

வரிசை எண்	குறுவட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
50		19	ஆருப்பள்ளி
51		07	பேளகொண்டபள்ளி
52		08	கலுகொண்டபள்ளி
53		13	கொடியாளம்
54		04	சாத்தனூர்
55		01	உனிசேந்தம்
56		02	கும்ளாபுரம்
57		09	பெரியமதகொண்டபள்ளி
58		14	தோகரை அக்ரஹாரம்
59		11	மதகொண்டபள்ளி
60		12	சாரகப்பள்ளி
61	கக்கதாசம்	33	கக்கதாசம்
	(15 வருவாய் கிராமங்கள் உள்ளன)	50	சங்கீத அக்ரஹாரம் (50)
		52	காசி அக்ரஹாரம் (52)
62		36	செட்டிப்பள்ளி
63		29	மாருப்பள்ளி
64		49	அன்னியாளம்
65		15	குப்பட்டி
66		31	தாரவேந்திரம்
67		23	ஆச்சபாலு
		24	நெல்லுமாறு அக்ரஹாரம்
68		32	சாரண்டபள்ளி
69		35	பள்ளபள்ளி
70		30	தளிகொத்தனூர்
71		37	அகலக்கோட்டை
72		25	ஜவளகிரி
		26	நந்திமங்கலம்
73		38	பாளையங்கோட்டை
74		20	சூட்சந்திரம்
75		33	சாத்திநாயனப்பள்ளி

## அறிவிக்கை - I

## இணைப்பு-3

[அரசாணை (நிலை) எண் 431, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 30-10-2018.]

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வட்டத்தினை பிரித்து 2018-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாளிலிருந்து அஞ்செட்டி தலைமையிடமாகக் கொண்டு வட்டம் ஒன்று கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வரிசை எண்	உள்வட்டத்தின் பெயர்	கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்	குறிப்பு
(1)	(2)	(3)	(4)	(5)
1	அஞ்செட்டி	80	அஞ்செட்டி (கிழக்கு)	
2			சீங்கோட்டை (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	அஞ்செட்டி (கிழக்கு) வருவாய் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

வரிசை எண்	உள்வட்டத்தின் பெயர்	கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்	குறிப்பு
(1)	(2)	(3)	(4)	(5)
3		80	அஞ்செட்டி (மேற்கு)	
4			வண்ணாத்திப்பட்டி (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	அஞ்செட்டி (மேற்கு) வருவாய் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்டது
5		85	தொட்டமஞ்சி	
6			கொடகரை (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	தொட்டமஞ்சி வருவாய் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
7		45	நாட்றாம்பாளையம்	
8			கேரட்டி (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	நாட்றாம்பாளையம் வருவாய் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்டது
9	உரிகம்			
10	(புதியதாக உருவாகும் உள்வட்டம்)	84	மஞ்சுகொண்டபள்ளி	
11		81	தக்கட்டி	
12		82	உரிகம்	
13		83	கோட்டையூர்	
14			அத்திநத்தம் (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	கோட்டையூர் மற்றும் உரிகம் ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து பிரிக்கப்பட்டது
15		93	மாடக்கல்	
			கரடிக்கல் (புதியதாக தோற்றுவிக்கப்படும் கிராமம்)	மாடக்கல் மற்றும் தக்கட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து பிரிக்கப்பட்டது

வருவாய் கிராமத்தின் பெயர்	வ.எண்	குக்கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)
(1) அஞ்செட்டி (கிழக்கு)	1.	பூஞ்சோலை கிராமம்
	2.	ராமர்கோவில்
	3.	அஞ்செட்டி
	4.	ராமாபுரம்
	5.	சித்தாண்டபுரம்
(2) சீங்கோட்டை	6.	சவுல்பைல்
	7.	A. புதூர்
	8.	தாம்சனப்பள்ளி
	9.	சீங்கோட்டை
(3) அஞ்செட்டி (மேற்கு)	10.	மிட்டாதாரன்கொட்டாய்
	11.	ஏழுமலையான்தொட்டி
	12.	பையில்காடு
	13.	பி.ராசிபுரம்
	14.	எருமுத்தனப்பள்ளி
	15.	தேவன்தொட்டி
	16.	மாவனட்டி
(4) வண்ணாத்திப்பட்டி	17.	ஆதிதொட்டி
	18.	பனையகிராமம்
	19.	ஓசுதொட்டி

வருவாய் கிராமத்தின் பெயர் (1)	வ.எண் (2)	குக்கிராமத்தின் பெயர் (3)	
(5) கேரட்டி	20.	மரியாளம்	
	21.	பனைகாமராசுபுரம்	
	22.	சி.ராசிபுரம்	
	23.	வண்ணாத்திபட்டி	
	24.	மந்தவெளி	
	25.	ஏரிக்கோடி	
	26.	காமாட்சிபுரம்	
	27.	லட்சுமிபுரம்	
	28.	கடுகுநத்தம்	
	29.	கேரட்டி எஸ்.டி.காலனி	
	30.	சிவலிங்கபுரம்	
	31.	வேடியப்பன்கொட்டாய்	
	32.	ஆலமரத்துக்கொட்டாய்	
	33.	செம்பார்க்கோவை	
	34.	ஏத்தக்கிணறு	
	35.	கேரட்டி கவுண்டர் வட்டம்	
	36.	கேரட்டி	
	37.	பாரதிநகர்	
	38.	வேளாங்கண்ணி நகர்	
	39.	கார்மேல் மலை	
	40.	கோம்பைக்காடு	
	41.	சேகராஜபுரம்	
	42.	அந்தோணியார்வட்டம்	
	43.	குருவிலாஏரி வட்டம்	
	44.	அத்திமரத்தூர்	
	45.	ஆரோக்கியபுரம்	
	(6) நாட்டூரம்பாளையம்	46.	பஞ்சல் துணை
		47.	பொரியமோட்ராகி
48.		சின்னமோட்ராகி	
49.		பத்திகவுண்டனூர்	
50.		வாஞ்சிநாதபுரம்	
51.		என்.புதூர்	
52.		கூசப்பன்கொட்டாய்	
53.		பத்திகவுண்டனூர் காலனி	
54.		மாசனட்டி	
55.		ஜீவாநகர்	
56.		கிரியப்பன்கொட்டாய்	
57.		காந்திபுரம்	
58.		செவத்தான்கொட்டாய்	
59.		பொரியபையன்கொட்டாய்	
60.		மெய்யப்பன்கொட்டாய்	
61.		வீரபத்தின்கொட்டாய்	

வருவாய் கிராமத்தின் பெயர் (1)	வ.எண் (2)	குக்கிராமத்தின் பெயர் (3)
(7) தொட்டமஞ்சி	62.	ராஜ்கொட்டாய்
	63.	கரடியப்பன்கொட்டாய்
	64.	அட்டப்பள்ளம்
	65.	பூந்தோட்டப்பள்ளம்
	66.	பிலிகுண்டு
	67.	துர்கத்தி
	68.	பஜ்ஜூர்சாயுகொல்லை
	69.	சித்தப்பனூர்
	70.	மடம்
	71.	கப்பக்குளி
	72.	தொட்டமஞ்சி
	73.	மேல்ஒன்னேபுரம்
	74.	ஒன்னேபுரம்
	75.	சிக்கமஞ்சி
	76.	கோவில் நகர்
	77.	நாராயணப்பாக்கொல்லை
	78.	பெல்லட்டி
	79.	பூசாரிகொட்டாய்
	80.	திம்மதுகொல்லை
	81.	மல்லிகல்ஓட்டு
	82.	கிரியப்பனூர்
	83.	மேல்கிரியப்பனூர்
	84.	கரகூர்
	85.	தொட்டுர்
86.	திம்மதுர்	
87.	கோடியூர்	
88.	கானட்டி	
89.	ஏரியூர்	
90.	காளிகுட்டை	
(8) கொடகரை	91.	காட்டுர்
	92.	மேல்கொச்சாவூர்
	93.	கொச்சாவூர்
	94.	கரகனட்டி
	95.	பெலமரபோடு
	96.	கொடகரை எஸ்.டி.காலனி
	97.	ஏரிமரத்துக்கொல்லை
	98.	தொட்டியூர்
	99.	பருவப்பன்கொட்டாய்
	100.	பரலாணை
	101.	இந்திராநகர்
	102.	கொடகரை

வருவாய் கிராமத்தின் பெயர் (1)	வ.எண் (2)	குக்கிராமத்தின் பெயர் (3)	
(9) உடிகம்	103.	குண்டிக்கரை	
	104.	கரிமரத்தூர்	
	105.	சென்றாயன்கொல்லை	
	106.	அர்த்தக்கல்கொல்லை	
	107.	கெம்பக்கரை	
	108.	உடிகம்	
	109.	கோவள்ளி	
	110.	முனியப்பாத்தொட்டி	
	(10) கோட்டையூர்	111.	பட்டர்தொட்டி
		112.	கொமர்த்தனபள்ளி
113.		தாண்டியம்	
114.		நாயக்கன்கொட்டாய்	
115.		பீர்னப்பள்ளி	
116.		ஓண்டுர்	
117.		பசவனபுரம்	
118.		புதியநாயக்கன்கொட்டாய்	
119.		மட்டியூர்	
120.		கோட்டையூர்	
(11) அத்திநத்தம்	121.	ஜீன்மநத்தம்	
	122.	அனுமந்தபுரம்	
	123.	கல்வீரன்தொட்டி	
	124.	சித்தப்பன்தொட்டி	
	125.	சின்னமல்லஹள்ளி	
	126.	மல்லஹள்ளி	
	127.	கொண்டப்பன்தொட்டி	
	128.	நாகப்பன்தொட்டி	
	129.	போடுர்	
	130.	ஜோடுகரை	
(12) மஞ்சுகொண்டப்பள்ளி	131.	அத்திநத்தம்	
	132.	சிவபுரம்	
	133.	நூருந்தசாமிசாலை	
	134.	உடுபராணி	
	135.	மலைகீழ்ஈரன்தொட்டி	
	136.	முத்திகரை	
	137.	ஈரண்ணாத்தொட்டி	
	138.	சிக்கவீரப்பாத்தொட்டி	
	139.	வெங்கட்டன்தொட்டி	
	140.	பிலிகல்	
141.	ஆனந்திபுரம்		
142.	நந்திபுரம்		
143.	பேல்பட்டி		
144.	லட்சுமிபுரம்		



வருவாய் கிராமத்தின் பெயர் (1)	வ.எண் (2)	குக்கிராமத்தின் பெயர் (3)
(13) தக்கட்டி	145.	நாராயணபுரம்
	146.	கோடிபுரம்
	147.	மஞ்சுகொண்டபள்ளி
	148.	காவோரிபுரம்
	149.	பசவனபுரம்
	150.	கெஸ்தூர்
	151.	தடிக்கத்த கவுண்டன்தொட்டி
	152.	அர்த்தக்கல்
	153.	சிவபுரம்
	154.	ஓதிபுரம்
	155.	திம்மன்தொட்டி
	156.	தக்கட்டி காலனி
	157.	தொட்டியூர்
(14) மாடக்கல்	158.	தக்கட்டி
	159.	சீம்பள்ளம்
	160.	மஞ்சுகிரி
	161.	டி.ஆளகுண்டா
	162.	வெங்கட்டாச்சாரிதொட்டி
	163.	கெம்பேகவுண்டன்தொட்டி
	164.	பேலாளம்
	165.	மாடக்கல்
	166.	புரந்தையன்தொட்டி
	167.	சம்பங்கிமாறன்தொட்டி
	168.	மூகண்டகம்
	169.	உளிபெண்டா
	(15) கரடிக்கல்	170.
171.		எம்.கொல்லப்பள்ளி
172.		கரடிக்கல்
173.		வரதேகவுண்டன்தொட்டி
174.		மாதேஸ்வரன்கோவில்தொட்டி
175.		திம்மனட்டி
176.		கிட்டன்தொட்டி
177.		மாதையன்தொட்டி
178.		அருள்நத்தம்
179.		மல்லிகைபாவிதொட்டி
180.		மிலிதிக்கி
181.		பேடரஹள்ளி
182.		பாண்டூரங்கன்தொட்டி

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ளடங்கும் மேற்கண்ட கிராமங்கள் மீது தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரால் கையாளப்படும் அதிகாரங்கள் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாளிலிருந்து அஞ்செட்டி வட்டாட்சியரால் கையாளப்படும்.

அதுல்ய மிஸ்ரா,  
அரசு முதன்மைச் செயலாளர்.